



PRIME MINISTER

செப்டம்பர் 8, 1989

எனது அன்பு சகோதரர்

கடந்த சில மாதங்களாக உங்களைப் பற்றித்தான் அதிகமாகச் சிந்தனை.

உங்களையும் உங்கள் தோழமை உறுப்பினர்களையும் உங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களின் நலன்களைக் கவனிப்பதற்காக மக்கள் தேர்ந்தெடுத்தார்களே. ஓரதிரீட்சுவசமாக, நீங்கள் மேற்கொள்வதற்கான போதிய திட்டங்களோ, அவற்றிற்கான போதுமான நிதியுதவியோ, மக்களின் விருப்பங்களை ஊராட்சி அமைப்புகள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரமோ உங்களுக்கு வழங்கப்படவில்லை.

கிராமங்களில் மக்களாட்சி உறுதியாக இல்லையெனில், நமது மக்களாட்சி வலிவுடன் திகழ முடியாது. கிராமங்களின் வளர்ச்சிக்கு பஞ்சாயத்துக்கள் பொறுப்புடையதாக ஆக்கப்படவில்லையெனில், கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் சொந்த வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லையெனில், நம் நாட்டில் உண்மையான வளர்ச்சியைக் காண முடியாது.

மக்களுடைய குரலுக்கு உண்மையான முக்கியத்துவம் அளிப்பதற்கும், பஞ்சாயத்துக்களுக்கு உண்மையான அதிகாரத்தையும், பொறுப்பையும் அளிப்பதற்குமே நான் மக்களவையில் பஞ்சாயத்து ராஜ் மசோதாவை அறிமுகப்படுத்தினேன். இம் மசோதா நிறைவேற்றப்படும்பொழுது, பஞ்சாயத்துக்களில் மக்களாட்சியும், பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரப் பகிர்வும் நமது நவீன நாட்டிற்குரிய மிகப் புனித ஆவணமான அரசியலமைப்புச் சாசனத்தில் இடம் பெறும்.

பிறகு எவராஜம் உங்கள் கரங்களிலிருந்து மக்களாட்சியைப் பறிக்க முடியாது. பிறகு எவராஜம் தம் விருப்பப்படி பஞ்சாயத்து செயற்பாட்டை நிறுத்தி வைக்கவோ அல்லது கலைக்கவோ முடியாது. எவராஜம் உங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களையும், பொறுப்புகளையும், நிதிகளையும் அகற்ற முடியாது. நீங்கள் பஞ்சாயத்தில் மூன்றில் இரு பங்கு ஆதரவை இழந்தால் அன்றி எவராஜம் உங்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியிலிருந்து நீக்க முடியாது.

பஞ்சாயத்து ராஜ் மசோதாவின் முக்கிய அம்சங்கள் :

- அ) நாகாலாந்த மற்றும் மிஸோராம் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் பஞ்சாயத்துக்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிலைகளில் அமைக்கப்படும்.
 - 1) எனினும், ஒன்றியப் பஞ்சாயத்துக்கள் மனிப்பூர் மற்றும் சிக்கிமில் அமைக்கப்பட மாட்டாது.
- ஆ) மூன்று நிலைகளில் உள்ள பஞ்சாயத்துக்களின் எல்லா இடங்கடும் நேரடித் தேர்தல் வாயிலாக நிரப்பப்படும்.
- இ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி) மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) ஆகியோர் ஒன்றியப் பஞ்சாயத்து அல்லது மாவட்ட பஞ்சாயத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. கிராம பஞ்சாயத்தின் தலைவர் ஒன்றியப் பஞ்சாயத்தின் உறுப்பினராகவும், ஒன்றியப் பஞ்சாயத்தின் தலைவர் மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராகவும் ஆக்கப்படலாம். ஆனால் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது.
- ஈ) அனைத்துப் பஞ்சாயத்துக்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு அவர்களின் மக்கள் தொகை விகிதத்திற்கேற்றவாறு இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்காக 30% இடங்கள் ஒதுக்கப்படும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் இடங்களிலும் 30% பெண்களுக்காக ஒதுக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- உ) ஒவ்வொரு பஞ்சாயத்தின் ஆட்சிக் காலமும் ஐந்து ஆண்டுகள் ஆகும். பஞ்சாயத்து ஏதாவதொரு காரணத்திற்காக முன்னதாகவே கலைக்கப்பட்டுவிட்டால், அப்பஞ்சாயத்தை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல்கள் ஆறு மாதங்களுக்குள் நடைபெற்றாக வேண்டும். மீண்டும் அமைக்கப்பட்ட அப்பஞ்சாயத்து, ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தின் எஞ்சிய காலத்திற்குச் செயல்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஐந்தாண்டும் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்ட நிலையிலுள்ள அனைத்துப் பஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல்கள் நடைபெறும்.

- ஊ) எல்லா நிலைகளிலுள்ள பஞ்சாயத்துக்களுக்கான தேர்தல்கள் தேர்தல் கமிஷனின் மேற்பார்வையில் நடைபெறும்.
- எ) பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு சிறப்பான பொறியியல்கள் பஞ்சாயத்துக்களிடம் ஒப்படைக்கப்படும்.
- ஏ) வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியப் பொறியியல்கள் பஞ்சாயத்துக்களிடம் ஒப்படைக்கப்படும்.
- ஐ) பஞ்சாயத்துக்கள் அவற்றின் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி ஆதாரங்களைப் பெறும். மாநில அரசுகளின் மான்யங்கள், முக்கிய நிதி ஆதாரமாக அமையும் என்றாலும், மாநில அரசுகள் குறிப்பிட்ட சில வரிகளினால் கிடைக்கும் வருவாய்களைப் பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். மற்றும், பஞ்சாயத்துக்களே வருவாய்களைத் திரட்டிக் கொள்ளவும் சில சூழ்நிலைகளில் அனுமதி வழங்கப்படும்.
- ஓ) ஒவ்வொரு மாநிலத்திலும், பஞ்சாயத்துக்களின் நிதி நிலையை உறுதிப்படுத்தக்கூடிய கோட்பாடுகளைத் தீர்மானிப்பதற்காக ஒரு நிதி ஆணையம் நிறுவப்படுகிறது.
- ஔ) இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், பஞ்சாயத்துக்களின் கணக்கு வைப்பு முறை சரியாக அமைவதை உறுதிப்படுத்துவதற்காக, பஞ்சாயத்துக்களின் கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டியதற்கான வழிமுறைகளை மாநில அரசின் மூலமாகக் குறிப்பிடுவார்.

நான், நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த எனது அறிக்கைகளின் பிரதிகளை இத்துடன் இணைத்துள்ளேன். இப்பிரதிகள், அரசியல் சட்டத்தை நாங்கள் திருத்தத் தீர்மானித்ததற்கானக் காரணங்களையும், இவ்வாறு செய்வதனால் நிறைவேறுகின்ற குறிக்கோள்களையும் நீங்கள் அறிந்து கொள்ளத் துணை புரியும்.

நீங்கள் உங்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து உறுப்பினர்களுக்கும் பஞ்சாயத்து ராஜ் மசோதாவின் முக்கிய அம்சங்களை விளக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர், உங்கள் பஞ்சாயத்தின் கீழுள்ள கிராமங்களில் வாழும் எல்லா வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவ் விடயங்களை விளக்குவதற்காக கிராம சபையைக் கூட்ட வேண்டுமென விரும்புகிறேன்.

அக் கூட்டத்திற்கு அனைத்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினரும் அழைக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கியமானது. அக் கூட்டத்தில், பஞ்சாயத்தின் அனைத்து வயது வந்த பெண்களும் பங்கேற்பதை நீங்கள் சிறப்பாக உறுதிப்படுத்த வேண்டும். நான் இதை வலியுறுத்துவதற்குக் காரணம் என்னவென்றால், பஞ்சாயத்து ராஜ் மசோதா ஒவ்வொரு பஞ்சாயத்திலும், மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரின் விகிதத்திற்கேற்றவாறு, அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கிறது. மற்றும் பெண்களுக்கென 30% இட ஒதுக்கீட்டையும் தருகிறது. எனவே பெண்களும், நலவற்ற பிரிவினரும் உங்களின் அனைத்துப் பணிகளிலும் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும்.

கிராம சபையின் அதே கூட்டத்தில், நீங்கள் தயவு செய்து ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்டம் பற்றிய விவரங்களை ஒவ்வொருவருக்கும் விளக்கிட வேண்டுமென விரும்புகிறேன். ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்டம் இந்த ஆண்டு மட்டுமே செயல்படும் என்றும், பொதுத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் இத்திட்டத்திற்கு முடிவு கட்டப்படும் என்று சில பிரிவினரிடையே தவறான எண்ணம் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்டம் ஒரு நிரந்தரமான திட்டமாகும். இத்திட்டத்தை நடத்துவதற்கென நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடமிருந்தும், மாநில அரசுகளிடமிருந்தும் நிதியைப் பெறவீர்கள்.

ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்டம் பற்றிய விவரங்களைக் கிராம சபைக்கு விளக்குகையில், தயவு செய்து பின்வரும் அம்சங்களைக் குறிப்பாக வலியுறுத்தவும்.

1. மத்திய அரசு, ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்ட செலவுகளுக்காக 80 சதவிகித நிதியுதவி அளிக்கிறது.
2. மாநில அரசு, 20 சதவிகித நிதியை அதன் பண்காக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. ஜவஉறர் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான மத்திய நிதியுதவி உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு இரு தவணைகளில் அனுப்பப்படுகிறது.
 - அ) முதல் தவணை ஏற்கனவே உங்களை வந்தடைந்திருக்கும்.
 - ஆ) இரண்டாவது தவணை செப்டம்பரில் உங்களை வந்தடையும்.
4. மாநில அரசுகளின் பண்கான நிதியுதவி, மத்திய நிதியுதவியுடன் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

5. ஜவஉறர் வேலைவாய்ப்புத் திட்ட நிதிகள், தனிவங்கிக் கணக்கு அல்லது அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கில் வைக்கப்படும். உங்களாலும், மற்றொருவராலும் (மற்றொரு பஞ்சாயத்த உறுப்பினர் அல்லது பஞ்சாயத்தச் செயலர்) கூட்டாக இயக்கப்படும்.
6. இந்நிதியை, கிராமத்தின் ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், கிராமம் முழுமைக்கும் பயனளிக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் பயன்படுத்தலாம்.
7. ஜவஉறர் வேலை வாய்ப்புத் திட்ட நிதிகளை எந்தெந்த திட்டப் பணிகளுக்காகப் பயன்படுத்தலாம் என்பதைப் பஞ்சாயத்த மட்டுமே முடிவு செய்ய வேண்டும். ஆனால், குறைந்தபட்சம் 50% நிதி தொழிலாளரின் ஊதியங்களுக்காகச் செலவிடப்பட வேண்டும்; ஒப்பந்தக்காரர்கள் ஈடுபடுத்தப்படக்கூடாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:
 - அ) சாலைகள் அமைத்தல்
அல்லது
 - ஆ) பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல்
அல்லது
 - இ) கிராமத்திற்கான குடிநீர்க் கிணறுகள் அமைத்தல்
அல்லது
 - ஈ) மரங்கள் நடுதல்
அல்லது
 - உ) சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள்
அல்லது
 - ஊ) குளங்களைப் புதுப்பித்தல்
அல்லது
 - எ) கால்வாய்களைத் தூர் எடுத்தல் மராமத்து செய்தல்
அல்லது
 - ஏ) மண்வளப் பாதுகாப்பு
அல்லது
 - ஐ) கிராமம் முழுவதற்கும் சிறப்பாக ஏழைகளுக்குப் பயனளிக்கும் பிற திட்டப்பணி.

ஜவஉறர் வேலைவாய்ப்புத் திட்ட நிதிகளை எப்பணிகளுக்காகச் செலவிடலாம் என்பதைப் பஞ்சாயத்த மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.

8. எனிலும் பஞ்சாயத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கெனச் சிறப்பாக ஒரு திட்டமாகவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. இதற்காக, நீங்கள் கருதக்கூடிய திட்டப் பணிகள் சிலவற்றில் பின்வரும் பணிகள் இடம் பெறலாம்.
- அ) உறாஜன்/ஆதிவாசி உழவர்களுக்கான நீர்ப்பாசனக் கிணறுகள் அல்லது
- ஆ) உறாஜன்/ஆதிவாசி குடியிருப்புகளில் குடிநீர்க் கிணறுகள் அல்லது
- இ) உறாஜன்/ஆதிவாசி பொது மன்றங்களைக் கட்டுதல் அல்லது
- ஈ) உறாஜன்/ஆதிவாசிகளுக்கான வீடுகளைக் கட்டுதல் அல்லது
- உ) உறாஜன்/ஆதிவாசி குடியிருப்புகளில் சுகாதாரப் பணி அல்லது
- ஊ) பஞ்சாயத்தின் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்குத் தனித்துப் பயனளிக்கும் வேறு திட்டம்.
9. பஞ்சாயத்தும், கிராம சபையும் எந்தெந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தீர்மானித்த பின்னர், பஞ்சாயத்துத் தலைவர் இத்திட்டங்களை தொழில் திட்டம் மற்றும் நிதி ஆகியவற்றிற்கு பஞ்சாயத்து ஒன்றியத்தின் இசைவு பெறவதற்காக கொண்டு செல்ல வேண்டும். பஞ்சாயத்து ஒன்றியங்கள் அவற்றின் ஒப்புதலை இரண்டு வாரங்களுக்குள் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளன; தவறினால், பஞ்சாயத்துக்கள் பணியைத் தொடங்கலாம்.
10. திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், திட்டப் பணிகள் பற்றிய அனைத்து விவரங்களும் கிராம பஞ்சாயத்துக் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பொது அறிவிப்புப் பலகையில் எழுதப்பட வேண்டும்.
11. திட்டப் பணிகளைச் செயல்படுத்தும் பொழுது, பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியங்கள் ஆகிய விவரங்கள் உட்பட செயலாக்கம் பற்றிய எல்லா விவரங்களும், கிராம பஞ்சாயத்துக் கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரிலுள்ள பொது அறிவிப்புப் பலகையில் இடம் பெற வேண்டும்.

- அ) பணியாளர் பதிவேடுகள் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும். கிராமத்தில் எவர் வேண்டுமானாலும் அவற்றைப் பரிசோதிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
- ஆ) நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வதியங்கள் வழங்கப்பட வேண்டும்.
- இ) வதியங்கள், வாரத்திற்கு ஒரு முறையாவது அளிக்கப்பட வேண்டும்.

12. திட்டப் பணிகள் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை மேற்பார்வையிட பஞ்சாயத்து ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து, தங்கள் புகார்களை அளிப்பதற்கு, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த-வதற்கு, தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்படும், அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு உங்களால் எளிதில் விடையளிக்க முடிந்தாலும், சில கேள்விகளுக்குப் பதிலளிக்க எங்களை அணுக வேண்டியிருந்தால் தாராளமாக அணுகலாம்.

கிராம சபை கூட்டத்திற்குப் பின்னர், எவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன என்பதையும், வெளியிடப்பட்டக் கருத்துக்கள் என்ன என்பதையும் நீங்கள் உடனடியாக எனக்கு எழுதித் தெரிவிக்க வேண்டுமென விரும்புகிறேன்.

அடிமட்டத்தில் வளர்ச்சி மற்றும் ஜனநாயகப் புரட்சி என்ற பெரும் சாதனைகளைப் படைப்பதற்காக நாம் ஒன்றுகூடப் பயணம் தொடங்கியிருக்கிறோம். நம் முயற்சிகளின் வெற்றி, உங்களிடம் ஒப்படைத்துள்ள பொருப்புகளை நீங்களும், உங்கள் தோழமை உறுப்பினர்களும் எவ்வாறு மேற்கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்ததே. சில நடவடிக்கைகளில், இவ்வெற்றி உங்களுக்கும், மாநில அரசு மற்றும் மத்திய அரசிற்கும் இடையேயான கூட்டுறவைப் பொருத்தும் அமையும். நாங்கள் ஒத்துழைப்போம் என்ற உறுதியைத் தருகிறேன்.

நீங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைப் பற்றியும், பஞ்சாயத்துக்களின் பணியை மேம்படுத்துவதற்கான உங்கள் ஆலோசனைகளையும் எனக்கு எழுதவதற்கு சிறிதும் தயங்க வேண்டாம்.

நாம் அண்மையில்தான் நமது 42-வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடினோம். இந்நன்னாளை முன்னிட்டு, உங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் உண்மையுள்ள,
ராஜீவ் காந்தி
(ராஜீவ் காந்தி)



राष्ट्रपति सचिवालय
PRESIDENT'S SECRETARIAT

No. 3255-P.II(2) 87

Dated 3.5.87

Rashtrapati Bhavan,
NEW DELHI-110004.

Dear Sir,

I am directed to acknowledge receipt of your letter dated 23.4.87 addressed to the President and to inform you that the same has been forwarded to the Secretary to the Government of India,

Ministry of
(Department of A. B. ...),
New Delhi for appropriate action. Backup Division

2. Any further communication on the subject may please be addressed to him direct quoting the above reference number.

Yours faithfully,

for Deputy Secretary to the President.

ORIGINAL VERIFIED
TRUE COPY ATTESTED



T. KANAGASUNDARAM, B.Sc., M.A.,
ADVOCATE & NOTARY
11, KANAGAN ST
UDUMALPET - 625 123.

भारत सरकार सेवार्थ
ON INDIA GOVERNMENT SERVICE

San. S. Sundaram
Chauhanam



Collector, South Kanara
Mangalore
Collector, Taluk
Coimbatore Dist
Kannur

President's Secretariat,
Rashtrapati Bhavan,
New Delhi-110004.

प्रधान मन्त्री कार्यालय
PRIME MINISTER'S OFFICE

नई दिल्ली-110011
NEW DELHI-110011

(Please, please quote
number and date)

Dated : 8 June, 1988


785156

Dear Sir/Madam,


I am desired to acknowledge the receipt of your communication dated 3 June, 88 addressed to the Prime Minister and to say that it is being forwarded for appropriate action to the Ministry/Deptt. of.....Finance.....(Banking) New Delhi.


श्री S. Sankaralingam,
Vice chairman,
Pollachi South Panchayat Union,
Kanjampatti
Pollachi, - 642005
Coimbatore

Yours faithfully,


Section Officer

RECEIVED




17.3.88
T. MANJAPPA, M. B.Sc.
ADVOCATE
11, Kasturba Street,
UDUMALPET - 642 122

प्रधान मंत्री कार्यालय
PRIME MINISTER'S OFFICE

नई दिल्ली-110011
NEW DELHI-110011

No. 82(206)/91-PMF

Dated 25/03/91

Dear Sir,

Prime Minister has received your representation dated. 14/03/91 seeking financial assistance for M. MUTHAMMAL W/O KALIAPPAN'S HEART SURGERY.

The Prime Minister has sanctioned a grant of Rs. 15000.00 from the Prime Minister's National Relief Fund to partially defray the expenses involved in the treatment/surgery. The amount will be sent directly to the hospital at the time of operation. Kindly intimate the date of the operation through the concerned Hospital to enable us to release the amount to the hospital.

Yours faithfully,

B.S.A. P07
(B.S.A. PADMANABHA)
SECTION OFFICER

SHRI S. SOUNDARARAJAN
PRESIDENT, KANJAMPATTY PANCHAYAT
BOARD, POLLACHI TK, COIMBATORE,
TAMIL NADU

அனுப்புநர்

திரு. எம். செளந்தரராஜன்,
தலைவர்,
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கஞ்சம்பட்டி.

பெறுநர்

மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள்,
பொள்ளாச்சி கல்வி மாவட்டம்,
பொள்ளாச்சி.

ஐயா,

பொருள்: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கஞ்சம்பட்டி நடுநிலைப்பள்ளி
உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த- வேண்டுகிற பற்றி.

பார்வை: 3.3.93 பெற்றோர் ஆசிரியர் சங்கக்கட்டிட தீர்மானம்
எண் 2, 3 மற்றும் 4 இல்படி.

..


மேற்காணும் பார்வையில் கூட பெற்றோர் ஆசிரியர் சங்கக்கட்டிடத்தில்
தீர்மானத்தின்படி கஞ்சம்பட்டி பள்ளிக்குமுந்தைகளை நலனையும், பெற்றோர்களைக்
கருத்தையும் மனதில் கொண்டு இந்நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த
முடிவு செய்துள்ளோம்.

ஆகையால் கீழ்க்கண்ட எண்கள் உறதிமொழிகளை ஏற்றக் கொண்டு
விரைவில் எண்கள் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்தித் தர வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய தொகையாக ரூ.60000/-
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் செலுத்தக் கொடுக்க ஏலும் பள்ளி இடவசதிக்காக
5 ஏக்கர் நிலமும் அரசுக்கு நன்கொடையாக அளிக்கின்றாய் என்பதையும் இதன் மூலம்
உறதி அளிக்கிறேன்.

கஞ்சம்பட்டி,
29.3.93.

இங்ஙனம்
தங்கள் உண்மைபுள்ளி,


தலைவர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
ஊ.ஒ. நடுநிலைப்பள்ளி,
கஞ்சம்பட்டி.

பள்ளி கட்டிட குழு அமைப்பு

பெற்றோர் ஆசிரியர் சங்கம்,
கஞ்சம்பட்டி, பொள்ளாச்சி மாவட்டம்.



உயற்பகவுண்டர் சிவநங்குலிமுத்துசங்கவுண்டர்

பின்... 4748
 30.3.99
 1000

சுயச் சட்டம்

N. Niamimekalai
 N. மணிகேசலாலை
 ஸ்டாம்பு மெண்டர்,
 5, 97, வேளம்பலம் 1
 உயிர் 1980

- 2 -

என்வெவ்வாள் கீழ்க்காணும் சொத்துக்களும் வேற சொத்துக்களும் எங்கட்குப் பிள்ளைகளுக்காக வகையில் பாத்தியப்பட்ட எங்கள் சுவாமின் அனுபவத்தில் இருந்து வருகிறது. அதில் ஒரு பருதியான கீழ்க்காணும் சொத்துக்களை நாங்கள் நாளடைவில் மேற்கண்ட கட்டுசம்பட்டி சீராம அரவிசர் உயர் நிலைப் பள்ளியில் விளைபாட்டு வாகனம் மற்றும் கருதல் கட்டிட உபயோகத்திற்காக நாங்கள் உங்கட்கு ரூ. 36,000.00 ரூபாய் முப்பத்தாறு ஆயிரத்திற்கு கிரையத்திற்கும் பேசியும்தலை கை கிரையத் தொகையான ரூபாய் முப்பத்தாறு ஆயிரத்தையும் உப கட்டுசம்பட்டி வராட்சி மன்றம், மற்றும் கை கட்டுசம்பட்டி சுற்றுப்புற சீராமத்தெச்சி சேர்ந்த சீராம பெற்றோர்கள் மனமுலந்த வழங்கிய நிதியுடன் கட்டுசம்பட்டி அரவிசர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் சீராமர் கருகத்தில் தலைவரும் கட்டுசம்பட்டி திரு. சிவசர்மிக்கவுண்டர் அவர்கள் குமாரசுமார திரு. எஸ். செளந்தரராஜர் அவர்கள் மனமுலந்த வழங்கிய நிதியையும் சேர்ந்த மொத்த தொகையான ரூபாய் முப்பத்தாறு ஆயிரத்தையும்

- சீராம மணியம்ம கவுண்டர் LTI



ORIGINAL VERIFIED
 TRUE COPY ATTESTED

M. சங்கரவேலு


(Handwritten Signature)



M. MANIKESUNDARAM, B.Sc., B.L.
 ADVOCATE & NOTARY
 11, Katcheri Street,
 ULUMALPET - 642 126.

107
815 103
198 429
30

[Handwritten signature]



98429
2
[Handwritten signature]

following staff for each Primary Health Centres:

S.No.	Name of Post	No. of Post	Scale of Pay Rs.
1.	Medical Officer	2	1340-2435
2.	Pharmacist	1	705-1230
3.	Nursing Assistant	1	450-720
4.	Sanitary worker	1	450-720
5.	Junior Assistant with Typewriting Qualification	1	610-1075

He has also requested the Government to sanction 2 sections in the Directorate, of Primary Health Centres and expenditure towards medicine furniture, linen, equipment etc.

3. The proposal of the Director of Primary Health Centres has been examined and approved by the State Planning Commission and it is proposed to sanction the establishment of 110 Primary Health Centres with staff mentioned in the Annexure I to this order for each Primary Health Centre. There are 523 posts of Pharmacists attached to the 274 Mobile Health Units. Consequent on the conversion 274 posts have been attached to the converted Primary Health Centres. 140 posts have been attached to the 140 Primary Health Centres sanctioned in G.O.Ms.No.1356 Health dt.15.7.87. Still there are 109 extra posts of Pharmacists which have to be allotted to the 110 Primary Health Centres to be sanctioned now. One additional post of Pharmacist has to be created.

4. The Government carefully examined the proposals. They accordingly pass the following orders:

i. Sanction is accorded for establishment of 110 more new Primary Health centres in Tamilnadu under part II Scheme for 1988-89.

ii. Sanction is also accorded for the creation of posts for each of the 110 Primary Health Centres as per the revised pattern as mentioned in the Annexure I to this order.

iii. The recurring and non-recurring expenditure is sanctioned for the 110 Primary Health Centres as mentioned in the Annexure II to this order.

iv. The break up details for the expenditure towards non-salaries items such as office expenses, medicines, etc. to each Primary Health Centres are mentioned in the Annexure III to this order.

5. The Director of Primary Health Centres is requested to send separate proposals for the post of Drivers after re-deployment of the remaining second vehicle in Primary Health Centres, if necessary.

6. The Director of Primary Health Centres is requested to fill up the posts of Pharmacist for the 110 Primary Health Centres sanctioned in para 4(i) above from the 109 candidates attached to Mobile Health Teams which were recently converted as Primary Health Centres.

7- Sanction is accorded for creation of one post of Pharmacist in the scale of pay of Rs. 755-20-745-25-345-35-1230 with Dearness Allowance and all other eligible allowances as per the orders of Government from time to time.



சம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தொடக்க கல்வி திட்ட ஆலோசகர் புகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்

கல்வி அதிகாரிகள் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி, பிப். 11-
சம்பட்டி ஊராட்சி
ஒன்றிய தொடக்கப்பள்ளி
ல் கல்வி அதிகாரிகள்
டீர் ஆய்வு மேற்கொண்
னர்.

ஆய்வு பணி
பாணையமாவட்ட தொடக்க
பள்ளி திட்ட ஆலோசகர்
புகுமார் தலைமையில்
எஸ். ஏ. மாவட்ட முதன்
கல்வி அலுவலர் நாராயண
துணை திட்ட இயக்குனர்
பியப்பன் ஆகியோர்
ண்ட குழுவினர்
தொடக்க பள்ளிகளில் எஸ்.
ஏ. திட்டத்தின் கீழ் மேற்
ள்ளப்பட்டு வரும் பணி
ஆய்வு செய்து வருகின்ற
அதன் படி இந்த குழு
சம்பட்டி ஊராட்சி
ஒன்றிய தொடக்க பள்ளிக்கு
னர். இந்த குழுவினர்
தொடக்கப்பள்ளியில்

எஸ். எஸ். ஏ. திட்டத்தின்
கீழ் மேற்கொள்ளப்பட்டு
வரும் பணிகளை திடீர் ஆய்வு
செய்தனர்.

● ன்னர் செயல் வழிக்கற்றல்
கல்வி மூலம் மாணவர்களின்
அடைவுத்திறன், செய்தித்தாள்
வாசிப்பு, கணிதம், ஆங்கிலப்
பாடல்கள் புத்தக பூங்கொத்து
கதைகள் ஆகியவற்றை சோதித்
தனர். இந்த ஆய்வு பணியின்
போது பெற்றோர் ஆசிரியர்
சங்க தலைவர் சவுந்திர ராஜன்,
அரசு உயர்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பானுமதி,
தொடக்க பள்ளி தலைமை
ஆசிரியர் புவனேஸ்வரி,
வட்டார வளமைய
மேற்பார்வையாளர்
வெள்ளியங்கிரி, ஆசிரியை
பயிற்றுனர் சாந்தி ஆகியோர்
உடனிருந்தனர்.

46 வருட சேவை

V.K.R. கிளாத்தியாப்

ஐவுளித்துறையில் ஓர் நம்பகமான பெயர்

வி.கே.ஆர்.

தம்பிக்கை, நானாயத்தின் மறு பெயர் V.K.R. கிராத்தியாப்

திருமணம், திருவிழா நாட்களில் ஆடவர், பெண்டர் அனைவரும் அணிந்து மகிழ் நாடுங்கள் V.K.R. கிராத்தியாப்

அனைத்து மில்களின் ஆடைகளும் ஏராளமாகப் குவிந்த மலர் பூங்கா V.K.R. கிளாத்தியாப்

V.K.R. கிராத்தியாப்
சாஹி சென்ட்ரி

133, கடைவீதி, பொள்ளாச்சி.
போன்: 3633

சாஹி நிறுவணம்:

V.K.R. ஷோரூம்

284, மந்தி பில்லிங்,
ஒப்பணக்கார வீதி, கோவை
போன்: 30158

**ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு
நாடக கலைவிழா அழைப்பிதழ்**

அன்புடையீர்,

வருகின்ற ஜூலைத் திங்கள் 28-7-86-ந்தேதி திங்கள்
முதல் ஆகஸ்ட் திங்கள் 4-8-86 திங்கட்கிழமை முடிய
தொடர்ந்து எட்டு நாட்களுக்கு

**யொள்ளாச்சி மகாத்தமா
காந்தி மண்டபத்தில்**

யொள்ளாச்சி தாலூகாவைச் சேர்ந்த நாடக கலை
மன்றங்கள் பங்கேற்கும் நாடக கலைவிழா கீழ்க்கண்ட
நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது. அதுசமயம்
தாங்களும், தங்களைச் சார்ந்தவர்களும் கலை விழாவில்
கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

என,
**ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாடக
கலை விழாக்குழு**
13, இமாம்கார் வீதி,
யொள்ளாச்சி போன்: 4271